



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 37]

CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 11, 2024
Aavani 26, Kurothi, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 1

**Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.**

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

Pages.

AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT

Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act.— Declaration of regulation
of purchase and sale of the agriculture produce, "Gloriosa superba seeds" in the
notified areas of regulated markets under Tiruppur & Dindigul market committees
in the State etc

88-98

NOTIFICATIONS BY GOVERNMENT

AGRICULTURE - FARMERS WELFARE DEPARTMENT

Notification under the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act

Declaration of regulation of purchase and sale of the agriculture produce, "Gloriosa superba seeds" in the notified areas of regulated markets under Tiruppur & Dindigul market committees in the State under the Act.

[G.O. Ms. No. 151, Agriculture - Farmers Welfare [AM2(1)], 19th July 2024,

ஆடி 3, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(1)/AGFW/20/2024.—In exercise of the powers conferred by clause (d) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby confirms the regulation of marketing of Gloriosa superba seeds in the notified market areas specified in column (3) of the TABLE below. The intention to make such a declaration having been previously published *vide* Agriculture and Farmers Welfare Department Notification No.II(1)/AGFW/27/2023, at pages 96-97 of Part-II-Section 1 of the *Tamil Nadu Government Gazette* dated the 16th August 2023, as required by section 3 of the said Act.

THE TABLE

| Sl.No (1) | Name of the market committee (2) | Notified market areas (3) |
|--------------|-------------------------------------|------------------------------|
| 1. | Tiruppur | Tiruppur |
| | | Pongalur |
| | | Palladam |
| | | Avinashi |
| | | Sevur |
| | | Madathukulam |
| | | Udumalaipettai |
| | | Moolanur |
| | | Pethappampatti |
| | | Muthur |
| | | Kangayam |
| | | Kunnathur |
| | | Alangiyam |
| | | Vellakovil |
| | | Dharapuram |
| 2. | Dindigul | Dindigul |
| | | Oddanchatram |
| | | Palani |
| | | Gopalpatti |
| | | Natham |
| | | Batalagundu |
| | | Vadamadurai |
| | | Vedachandur |

அறிவிக்கை

[G.O. Ms. No. 151, Agriculture - Farmers Welfare [AM2(1)], 19th July 2024,

ஆடி 3, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (d)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள். கீழே அட்டவணையின் (3) ஆம் நெடும்பத்தியில் குறிப்பிட்டுள்ளவாறு, அறிவிக்கையிடப்பட்ட விற்பனை / அங்காடிப் பகுதிகளில் கண்வலிக் கிழங்கு விதை வேளாண் விளைபொருளின் விற்பனையை முறைப்படுத்துவதை இதனால் உறுதிப்படுத்துகிறார். மேற்சொன்ன சட்டத்தின் 3-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறாக உறுதிப்படுத்துவதுவதற்கான நோக்கம் குறித்து, 16.08.2023-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பாகம் II, பிரிவு I-இல் 96-97-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் II(1)/AGFW/27/2023-ஆம் எண் அறிவிக்கை வாயிலாக, ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணை

| தொடர் எண் (1) | விற்பனைக் குழுவின் பெயர் (2) | அறிவிக்கையிடப்பட்ட விற்பனை/அங்காடிப்பகுதிகள் (3) |
|---------------------|---------------------------------|--------------------------------------------------------|
| 1 | திருப்பூர் | திருப்பூர் |
| | | பொங்கலூர் |
| | | பல்லடம் |
| | | அவிநாசி |
| | | சேலூர் |
| | | மடத்துக்குளம் |
| | | உடுமலைப்பேட்டை |
| | | மூலனூர் |
| | | பெதப்பம்பட்டி |
| | | முத்தூர் |
| | | காங்கயம் |
| | | குன்னத்தூர் |
| | | அலங்கியம் |
| | | வெள்ளக்கோவில் |
| | | தாராபுரம் |
| 2 | திண்டுக்கல் | திண்டுக்கல் |
| | | ஓட்டன்சத்திரம் |
| | | பழனி |
| | | கோபால்பட்டி |
| | | நத்தம் |
| | | வத்தலகுண்டு |
| | | வடமதுரை |
| | | வேடசந்தூர் |

Declaration of regulation of purchase and sale of certain agriculture produces, in the notified areas of regulated markets under 4 market committees under the Act.

[G.O. Ms. No. 158, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,
ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(1)/AGFW/21/2024.—In exercise of the powers conferred by clause (d) of sub-section (1) of section 9 read with section 3 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares his intention of regulating the marketing of Blackgram, Greengram and Cowpea in the notified market areas specified in column (2) of the TABLE below.

TABLE

| Name of the market committee (1) | Notified market areas (2) | |
|-------------------------------------|------------------------------|------------------|
| Thiruvannamalai | 1. | Adamangalampudur |
| | 2. | Naidumangalam |

2. Any objection or suggestion which may be received by the Government, within a period of one month from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* will be considered by the Government.

3. Objection or suggestion in writing if any, shall be addressed to the Agricultural Production Commissioner and Principal Secretary to Government, Agriculture - Farmers Welfare Department, Secretariat, Chennai-600 009 through the Principal Secretary / Commissioner of Agricultural Marketing and Agri Business, Thiru.Vi.ka Industrial Estate, Guindy, Chennai-600 032.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 158, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,

ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(1)/AGFW/22/2024.—In exercise of the Powers conferred by clause (d) of sub-section (1) of section 9 read with section 3 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby confirms the regulation of Agricultural produces mentioned in column (3) of the TABLE below in the notified market areas specified in column (4) of the TABLE below. The intention to make such a declaration having been previously published with Agriculture Department No.II(1)/AG/2008 published at pages 108-114 of Part II - Section 1 of the *Tamil Nadu Government Gazette*, dated the 24th December 2008 as required by section 3 of the said Act.

TABLE

| Sl.No (1) | Name of the market committee (2) | Name of the Agricultural produce (3) | Notified market areas (4) | |
|--------------|-------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------|------------------------------|----------------|
| 1. | Tirunelveli | 1. Coconut in all forms except tender coconut 2. Cholam (Jowar) 3. Greengram 4. Neem seed 5. Sunflower seed | 1. | Tirunelveli |
| | | | 2. | Ambasamudram |
| | | | 3. | Valliyur |
| | | | 4. | Thisayanvilai |
| | | | 5. | Thenkasi |
| | | | 6. | Sankarankoil |
| | | | 7. | Pavurchatram |
| | | | 8. | Kadayanallur |
| | | | 9. | Thiruvankadam |
| | | | 10. | Alangulam |
| | | | 11. | Sivagiri |
| | | | 12. | Kovilpatti |
| | | | 13. | Thoothukudi |
| | | | 14. | Pudur |
| | | | 15. | Kadambur |
| | | | 16. | Kalugumalai |
| | | | 17. | Srivaikundam |
| | | | 18. | Vilathikulam |
| | | | 19. | Ettayapuram |
| | | | 20. | Sathankulam |
| 2. | Virudhunagar | 1. Cholam 2. Kudiraivali 3. Cumbu (Bajra) 4. Greengram 5. Sunflower seed 6. Cotton seed | 1. | Virudhunagar |
| | | | 2. | Rajapalayam |
| | | | 3. | Sathur |
| | | | 4. | Aruppukottai |
| | | | 5. | Watrap |
| | | | 6. | Vembakkottai |
| | | | 7. | Srivilliputhur |

| | | | | |
|----|----------------|-------------------------------------------|-----|-------------------|
| 3. | Dharmapuri | Turmeric in all forms | 1. | Dharmapuri . |
| | | | 2. | Pennagaram |
| | | | 3. | Harur |
| | | | 4. | Palacode |
| | | | 5. | Papparapatti |
| | | | 6. | Pappireddipatti |
| | | | 7. | Kambainallur |
| | | | 8. | Krishnagiri |
| | | | 9. | Pochampalli |
| | | | 10. | Uthangarai |
| | | | 11. | Hosur |
| | | | 12. | Kaveripattinam |
| | | | 13. | Bargoor |
| | | | 14. | Kelamangalam |
| | | | 15. | Denkanikkottai |
| | | | 16. | Rayakottai |
| 4. | Tiruvannamalai | 1. Blackgram 2. Greengram 3. Cowpea | 1. | Tiruvannamalai |
| | | | 2. | Arani |
| | | | 3. | Vandavasi |
| | | | 4. | Chetpet |
| | | | 5. | Cheyyar |
| | | | 6. | Polur |
| | | | 7. | Chengam |
| | | | 8. | Pudupalayam |
| | | | 9. | Vanapuram |
| | | | 10. | Vettavalam |
| | | | 11. | Theallar |
| | | | 12. | Mangala Mamandoor |
| | | | 13. | Desur |
| | | | 14. | Peranamallur |
| | | | 15. | Dhusi |
| | | | 16. | Kilpennathur |

அறிவிக்கை-I

[G.O. Ms. No. 158, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,

ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 3-ஆம் பிரிவுடன் படிக்கப்பட்ட மேற்படி சட்டத்தின் பிரிவு 9-இன் உட்பிரிவு 1-இன் (d)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழ்க்காணும் அட்டவணையின் நெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட விற்பனைப் பகுதிகளில் / அங்காடிப் பகுதிகளில் உளுந்து, பச்சையிறு மற்றும் காராமணி விற்பனையை சந்தைப்படுத்தலை முறைப்படுத்தக் கருதியுள்ளதை இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

| விற்பனைக் குழுவின் பெயர் (1) | அறிவிக்கையிடப்பட்ட விற்பனைப் பகுதிகள் (2) | |
|---------------------------------|----------------------------------------------|-----------------|
| திருவண்ணாமலை | 1. | ஆதமங்கலம்புதூர் |
| | 2. | நாயுடுமங்கலம் |

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு மாத கால அளவிற்குள் அரசிடம் வரப்பெறும் கருத்துரைகள் அல்லது மறுப்புரைகள் ஏதேனும் இருப்பின் அதனை அரசு பரிசீலினை செய்யும்.

கருத்துரைகள் அல்லது மறுப்புரைகள் ஏதேனுமிருப்பின் அதனை எழுத்துப் பூர்வமாக முதன்மைச் செயலாளர் / ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 வாயிலாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், வேளாண்மை - உழவர் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அறிவிக்கை - II

[G.O. Ms. No. 158, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,

ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 3-ஆம் பிரிவுடன் படிக்கப்பட்ட மேற்படி சட்டத்தின் பிரிவு 9-இன் உட்பிரிவு 1-இன் (d)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். கீழேயுள்ள அட்டவணையின் நெடும்பத்தி (4)-இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட விற்பனைப் பகுதிகளில், கீழேயுள்ள அட்டவணையின் நெடும்பத்தி(3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள விவசாய விளைப்பொருட்கள் முறைப்படுத்தலை இதனால் உறுதிப்படுத்துகிறார். அத்தகைய உறுதிப்படுத்தலை மேற்கொள்வதற்கான நோக்கம் மேற்சொன்ன சட்டத்தின் 3-ஆம் பிரிவில் கோரியுள்ளவாறு தமிழ்நாடு அரசிதழின் பாகம் -II, பிரிவு I-ன் 108 முதல் 114 வரையிலான பக்கங்களில் 24.12.2008 அன்று வேளாண்மைத் துறையின் அறிவிக்கை எண். II(1)/AG/2008-இல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணை

| வ. எண் (1) | விற்பனைக் குழுவின் பெயர் (2) | வேளாண் விளைபொருட்களின் பெயர் (3) | அறிவிக்கையிடப்பட்ட விற்பனைப் பகுதிகள் (4) |
|---------------|---------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------|-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|
| 1. | திருநெல்வேலி | 1. தேங்காய் (இளநீர் தவிர தேங்காயின் அனைத்து வடிவங்களும்) 2. சோளம் (ஜோவர்) 3. பச்சையிறு 4. வேப்பவிதை 5. சூரியகாந்தி விதை | 1. திருநெல்வேலி 2. அம்பாசமுத்திரம் 3. வள்ளியூர் 4. திசையன்விளை 5. தென்காசி 6. சங்கரன்கோவில் 7. பாலூர்சத்திரம் 8. கடையநல்லூர் 9. திருவேங்கடம் 10. ஆலங்குளம் 11. சிவகிரி 12. கோவில்பட்டி 13. தூத்துக்குடி 14. புதூர் 15. கடம்பூர் 16. கழுகுமலை 17. ஸ்ரீவைகுண்டம் 18. விளாத்திக்குளம் 19. எட்டையபுரம் 20. சாத்தான்குளம் |

| | | | | |
|----|--------------|----------------------------------------------------------------------------------------------------------|-----|---------------------|
| 2. | விருதுநகர் | 1. சோளம் 2. குதிரைவாலி, 3. கம்பு(பஜ்ரா) 4. பச்சையிறு, 5. சூரியகாந்தி விதை 6. பருத்தி விதை | 1. | விருதுநகர் |
| | | | 2. | இராஜபாளையம் |
| | | | 3. | சாத்தூர் |
| | | | 4. | அருப்புக்கோட்டை |
| | | | 5. | வத்திராயிருப்பு |
| | | | 6. | வெம்பக்கோட்டை |
| | | | 7. | மூலில்லிபுத்தூர் |
| 3. | தர்மபுரி | மஞ்சள் அனைத்து வடிவங்களிலும் | 1. | தர்மபுரி |
| | | | 2. | பென்னாகரம் |
| | | | 3. | அருநர் |
| | | | 4. | பாலக்கோடு |
| | | | 5. | பாப்பாரப்பட்டி |
| | | | 6. | பாப்பிரெட்டிப்பட்டி |
| | | | 7. | கம்பைநல்லூர் |
| | | | 8. | கிருஷ்ணகிரி |
| | | | 9. | போச்சம்பள்ளி |
| | | | 10. | ஊத்தங்கரை |
| | | | 11. | ஓசூர் |
| | | | 12. | காவேரிப்பட்டினம் |
| | | | 13. | பர்கூர் |
| | | | 14. | கெலமங்கலம் |
| | | | 15. | தேன்கனிக்கோட்டை |
| | | | 16. | இராயக்கோட்டை |
| 4. | திருவண்ணாமலை | 1. உளுந்து 2. பச்சைப்பயறு 3. காராமணி | 1. | திருவண்ணாமலை |
| | | | 2. | ஆரணி |
| | | | 3. | வந்தவாசி |
| | | | 4. | சேத்துப்பட்டு |
| | | | 5. | செய்யார் |
| | | | 6. | போளூர் |
| | | | 7. | செங்கம் |
| | | | 8. | புதுப்பாளையம் |
| | | | 9. | வானாபுரம் |
| | | | 10. | வேட்டவலம் |
| | | | 11. | தெள்ளாறு |
| | | | 12. | மங்கலமாமண்டூர் |
| | | | 13. | தேசூர் |
| | | | 14. | பெரணமல்லூர் |
| | | | 15. | தூசி |
| | | | 16. | கீழ்பென்னாத்தூர் |

Declaration of regulation of purchase and sale of the agriculture produce, 'Arecanut (whole or splits)' in the notified areas of regulated markets under Salem market committee in the State under the Act.

DRAFT NOTIFICATION -I

[G.O. Ms. No. 159, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,

ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(1)/AGFW/23/2024.—In exercise of powers conferred by clause (d) of sub-section (1) of section 9 read with section 3 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares his intention of regulating the marketing of Arecanut (whole or splits) in the notified market areas mentioned in column of the TABLE below:-

THE TABLE

| Name of the Market Committee (1) | Notified market area (2) |
|-------------------------------------|-----------------------------|
| Salem | Edappadi |

2. Any objection or suggestion which may be received by the Government, within a period of one month from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* will be considered by the Government.

3. Objection or suggestion in writing, if any, shall be addressed to the Agricultural Production Commissioner and Principal Secretary to Government, Agriculture - Farmers Welfare Department, Secretariat, Chennai-600 009 through the Principal Secretary / Commissioner of Agricultural Marketing and Agri Business, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai-600 032.

NOTIFICATION -II

[G.O. Ms. No. 159, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,

ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(1)/AGFW/24/2024.— In exercise of powers conferred by clause (d) of sub-section (1) of section 9 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby confirms the regulation of marketing of the Arecanut (whole or Splits) in the notified market areas of Salem market committee specified in the TABLE below. The intention to make such a declaration having been previously published vide Agriculture Department Notification No.II(1)/AG/60/2008, published at pages 108-114 of part-II-Section 1 of the *Tamil Nadu Government Gazette* dated the 24th December 2008 as required by section 3 of the said Act.

THE TABLE

| Name of the market Committee (1) | Notified-market areas (2) |
|-------------------------------------|------------------------------|
| Salem | Salem |
| | Vazhapadi |
| | Athur |
| | Thalaivasal |
| | Gengavalli |
| | Thammampatti |
| | Karumanthurai |
| | Sankagiri |
| | Konganapuram |
| | Kolathur |
| | Mecheri |
| | Omalar |
| | Kadayampatti |

வரைவு அறிவிக்கை – I

[G.O. Ms. No. 159, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,

ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (d) பகுதி மற்றும் 3-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் கீழே உள்ள அட்டவணையின் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் பாக்கு (முழுமையானது அல்லது உடைக்கப்பட்டது) விற்பனையை முறைப்படுத்தும் தன் நோக்கத்தை இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

| விற்பனைக் குழுவின் பெயர் (1) | அறிவிக்கப்பட்ட அங்காடிப்பகுதிகள் (2) |
|---------------------------------|-----------------------------------------|
| சேலம் | எடப்பாடி |

2. இந்த அறிவிக்கை **தமிழ்நாடு அரசிதழில்** வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு மாத கால அளவிற்குள் தமிழ்நாடு அரசுக்கு வரப்பெறும் கருத்துரைகள் அல்லது மறுப்புரைகள் ஏதேனும் இருப்பின் அதனை அரசு பரிசீலிக்கும்.

3. கருத்துரை அல்லது மறுப்புரை ஏதேனுமிருப்பின், அதனை எழுத்து வடிவில், முதன்மைச் செயலாளர் / ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600 032 வாயிலாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், வேளாண்மை உழவர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அறிவிக்கை – II

[G.O. Ms. No. 159, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024,

ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1987- வேளாண் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 9-ஆம் பிரிவைச் சேர்ந்த உட்பிரிவு 1-இன் பகுதி (d)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பாக்கு (முழுமையானது அல்லது உடைக்கப்பட்டது) விற்பனையை கீழ்க்காணும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள சேலம் விற்பனைக்குழு அங்காடிப்பகுதிகளில் முறைப்படுத்துவதை இதனால் உறுதிப்படுத்துகிறார். இவ்வாறு அறிவிப்பதற்கான அவருடைய நோக்கம் மேற்சொன்ன சட்டத்தின் 3-ஆம் பிரிவில் கோரப்பட்டவாறு 24.12.2008-ஆம் நாளிட்ட **தமிழ்நாடு அரசிதழின்** பாகம் II பிரிவு 1-இன் 108-114-ஆம் பக்கங்களில் வெளியிடப்பட்ட வேளாண்மை துறையின் II(1)/AG/60/2008-ஆம் எண் அறிவிக்கை வாயிலாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

அட்டவணை

| விற்பனைக் குழுவின் பெயர் (1) | அறிவிக்கப்பட்ட அங்காடிப்பகுதிகள் (2) |
|---------------------------------|-----------------------------------------|
| சேலம் | சேலம் |
| | வாழப்பாடி |
| | ஆத்தூர் |
| | தலைவாசல் |
| | கெங்கவல்லி |
| | தம்மம்பட்டி |
| | கருமந்துறை |
| | சங்ககிரி |
| | கொங்கணாபுரம் |
| | கொளத்தூர் |
| | மேச்சேரி |
| | ஓமலூர் |
| | காடையாம்பட்டி |

Declaration of regulation of purchase and sale of the agriculture produce, "Moth Bean" in the notified areas of regulated markets under Salem and Thiruvannamalai market committees in the State under the Act.

DRAFT NOTIFICATION -I

[G.O. Ms. No. 160, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024, ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(1)/AGFW/25/2024.—In exercise of powers conferred by clause (d) of sub-section (1) of section 9 read with section 3 of the Tamil Nadu Agricultural Produce Marketing (Regulation) Act, 1987 (Tamil Nadu Act 27 of 1989), the Governor of Tamil Nadu hereby declares his intention of regulating the marketing of Moth Bean in the notified market areas specified in column (3) of the TABLE below.

THE TABLE

| Sl.No (1) | Name of the market committee (2) | Notified market areas (3) | |
|--------------|-------------------------------------|------------------------------|-------------------|
| 1. | Salem | 1. | Salem |
| | | 2. | Vazhapadi |
| | | 3. | Attur |
| | | 4. | Thalaivasal |
| | | 5. | Gangavalli |
| | | 6. | Thammampatti |
| | | 7. | Karumandurai |
| | | 8. | Sankari |
| | | 9. | Konganapuram |
| | | 10. | Kolathur |
| | | 11. | Mecheri |
| | | 12. | Omalur |
| | | 13. | Kadaiyampatti |
| | | 14. | Edappadi |
| 2. | Villupuram | 1. | Villupuram |
| | | 2. | Tindivanam |
| | | 3. | Gingee |
| | | 4. | Arakandanallur |
| | | 5. | Avalurpet |
| | | 6. | Vikkiravandi |
| | | 7. | Thiruvannainallur |
| | | 8. | Marakkanam |
| | | 9. | Valathi |
| | | 10. | Ananthapuram |

| Sl.No (1) | Name of the market committee (2) | Notified market areas (3) |
|--------------|-------------------------------------|------------------------------|
| 3. | Tiruvannamalai | 1. Tiruvannamalai |
| | | 2. Arani |
| | | 3. Vandavasi |
| | | 4. Chetpet |
| | | 5. Cheyyar |
| | | 6. Polur |
| | | 7. Chengam |
| | | 8. Pudupalayam |
| | | 9. Vanapuram |
| | | 10. Vettavalam |
| | | 11. Thellar |
| | | 12. MangalaMamandoor |
| | | 13. Desur |
| | | 14. Peranamallur |
| | | 15. Dhusi |
| | | 16. Kilpennathur |
| | | 17. Adamangalampudur |
| | | 18. Naidumangalam |

2. Any objection or suggestion which may be received by the Government within a period of one month from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette*, will be considered by the Government.

3. Objections or suggestions in writing if any, shall be addressed to the Agricultural Production Commissioner and Principal Secretary to Government, Agriculture - Farmers Welfare Department, Secretariat, Chennai-600 009 through the Principal Secretary / Commissioner of Agricultural Marketing and Agri Business, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai-600 032.

வரைவு அறிவிக்கை

[G.O. Ms. No. 160, Agriculture - Farmers Welfare [AM2(1)], 24th July 2024, ஆடி 8, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/1989) 3-ஆம் பிரிவு மற்றும் 3-ஆம் பிரிவவைச் சேர்ந்த (1) உட்பிரிவின் (i) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், கீழேயுள்ள அட்டவணையின் நெடும்பத்தி (3)-இல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் பணிப்பயிர் வேளாண்மை விளைபொருள் விற்பனையை முறைப்படுத்த கருதி உள்ளதை இதனால் அறிவிக்கிறார்.

அட்டவணை

| தொடர் எண் (1) | விற்பனைக் குழுவின் பெயர் (2) | அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகள் (3) |
|---------------------|---------------------------------|---------------------------------------------|
| 1. | சேலம் | 1. சேலம் |
| | | 2. வாழப்பாடி |
| | | 3. ஆத்தூர் |
| | | 4. தலைவாசல் |
| | | 5. கெங்கவல்லி |
| | | 6. தம்மம்பட்டி |
| | | 7. கருமந்துறை |
| | | 8. சங்கிரி |
| | | 9. கொங்கணாபுரம் |
| | | 10. கொளத்தூர் |
| | | 11. மேச்சேரி |
| | | 12. ஓமலூர் |
| | | 13. காதையம்பட்டி |
| | | 14. எடப்பாடி |

| தொடர் எண் (1) | விற்பனைக் குழுவின் பெயர் (2) | அறிவிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகள் (3) |
|---------------------|---------------------------------|---------------------------------------------|
| 2. | விழுப்புரம் | 1. விழுப்புரம் |
| | | 2. திண்டிவனம் |
| | | 3. செஞ்சி |
| | | 4. அரகண்டநல்லூர் |
| | | 5. அவலூர்பேட்டை |
| | | 6. விக்கிரவாண்டி |
| | | 7. திருவெண்ணையநல்லூர் |
| | | 8. மரக்காணம் |
| | | 9. வளத்தி |
| | | 10. அனந்தபுரம் |
| 3. | திருவண்ணாமலை | 1. திருவண்ணாமலை |
| | | 2. ஆரணி |
| | | 3. வந்தவாசி |
| | | 4. சேத்துப்பட்டு |
| | | 5. செய்யாறு |
| | | 6. போளூர் |
| | | 7. செங்கம் |
| | | 8. புதுப்பாளையம் |
| | | 9. வாணாபுரம் |
| | | 10. வேட்டவலம் |
| | | 11. தெள்ளார் |
| | | 12. மாங்கலமாமண்டூர் |
| | | 13. தேஞூர் |
| | | 14. பெரணமல்லூர் |
| | | 15. தூசி |
| | | 16. கீழ்பென்னாத்தூர் |
| | | 17. ஆதமங்கலம் புதூர் |
| | | 18. நாயுடுமங்கலம் |

2. இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து ஒரு மாத கால அளவிற்குள் தமிழ்நாடு அரசிடம் வரப்பெறும் கருத்துரைகள் அல்லது மறுப்புரைகள் ஏதேனும் இருப்பின் அதனை அரசு பரிசீலனை செய்யும்.

3. கருத்துரைகள் அல்லது மறுப்புரைகள் ஏதேனும் இருப்பின், அதனை எழுத்துபூர்வமாக, முதன்மைச் செயலாளர் / ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண் திரு.வி.க.தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 032 வாயிலாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர், வேளாண்மை உழவர் நலத்துறை, தலைமைச் செயலகம், சென்னை 9 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அபூர்வா,
வேளாண்மை உற்பத்தி ஆணையர்
மற்றும் அரசு முதன்மைச் செயலாளர்.